

THE MORNING STAR.

Vol. 49.

Jaffna, Thursday the 1st of August, 1889.

No. 15.

RIGHTEOUSNESS EXALTBTH A NATION; BUT SIN IS A BREECH TO ANY PEOPLE.

RECEIPTS FOR THE MORNING STAR.

Point Pedro.	Rev. T. Little, Drs. D. P. Nicholas, H. V. Chellappa, & Messrs. J. Caralasingham, S. Arembo, V. Valauthem, A. Poothatamby, S. Manikam, A. Comarasamy, A. Visuvasingam, R. Ponnampalam, K. Suprumanian, J. C. Sherard, and A. Ramanathther @ 1.32	18.55
India.	Mr. S. Kanthiahpillay M. B.	2.00
1889		
Point Pedro,	Dr. H. V. Chellappa & Messrs. S. Arembo, A. Poothatamby, S. Manikam, A. Komarasamy, A. Visuvasingam, K. Suprumanian.	@ 1.50. 10.50
Point Pedro.	Mr. R. H. Freeman	0.75
Batticaloa.	Rev. T. Little	2.00
Batticotta.	Messrs. Gnanaprakasam, Isaac Vyramutty, A. Arulanatham, M. Chinnatamby, A. Kathigasay, and Samuel Valuppilly.	7.50
Araly.	Messrs. D. Ambalavaner and M. Chinnappu.	2.50
Moolai.	Messrs. J. Neil, D. P. Sinnacutty, K. Narany and A. Venasitamy.	5.00
Changansi.	Messrs. S. Winslow, A. Kathiramtamby, V. Murugasu, A. Arulprakasam, and asst. and Batticotta East School.	6.25
Uduppidy.	Messrs. M. Comarasuriam, Muthalitamby, Gnani, and Alfred.	5.00

of the sun is now regularly practiced in many astronomical observatories, as well as by amateurs. We read that the Royal Observatory at Greenwich took 370 photos of the sun on 128 days last year ending May. These were supplemented by photos taken at the observatory at Madras giving a record for all but 7 days of the year. The latter is a much more favorable place for such a purpose than the former which is often in the fog. Jaffna would be a yet more favorable place, there being very few days in the year when the sun is not visible. These photos are for the purpose of studying the sun-spots, which are assuming great importance not only in astronomical science, but in social science, since it is seen that they control famines and pestilences over extensive countries and largely affect the weather everywhere, and by studying their laws it becomes possible to predict with increasing accuracy the rainfall and storms and to some extent guard against wide spread devastation. The sun was free of spots 155 days. The Astronomer Royal reported that probably this year would be the minimum, but we think the minimum has already passed, as spots are now increasing.

Local and General.

—CHOLERA STATISTICS, FOR JULY TILL, 27th. Notwithstanding the assiduous endeavours of the authorities to stamp out this dire disease, the month of July records 135 deaths out of 203 attacks. At Karavoy 72 had died out of 115 attacks. Colombo has 25-35, Araly 21-23, Nellore 2-3, Chundicully 3-5, Condaville 2-3, Delft 1-4, Pongertivo 0-1, Kaududvan 2-4, Karanavay 2-3, Alvai 1-1, Urumperai 0-1, Jaffna Town 1-2, Navanturai 1-1. Since the choleraic germs were imported into our peninsula from the Dutch Bay, all attempts to root them out entirely have been unsuccessful, and the epidemic is slowly assuming fearful proportions, such that we look forward with fear to the approaching wet season.

—The sudden death, on the 24th ultimo, of Mr. Mylvaganam the Government salt-store keeper, has caused the following proposals for change to be at once telegraphed to the head quarters for final approval:—Mr. A. Chinnappah clerk, Katcher to succeed the late Mr. Mylvaganam, Mr. S. Saparatnam Provincial Registrar's clerk to succeed Mr. Chinnappah; Mr. K. Chinnappah, Fiscal's clerk to succeed Mr. Saparatnam; Mr. B. Bryant Fiscal's clerk to succeed Mr. Chinnappah; Mr. W. Venasitamy, Jail clerk to succeed Mr. Bryant, Mr. K. Muttuvaloe to succeed Mr. Venasitamy. These appointments have been sanctioned, and take effect from today.

—MR. ADVOCATE ALLEGAKOEN has lately returned from Trincomalie.

—DR. C. W. SUPRAMANUM, health officer at Trincomalie is on a visit to Jaffna, and stops with Mr. Advocate Allegako. Though a native of Trincomalie he studied in the Wesleyan Central School, Jaffna, and was one of those six medical students chosen from the Manipay medical class to be educated in the Medical College, Colombo. He expects to return to Trincomalie soon, after visiting the numerous friends in Jaffna whom his polite and honest habits have secured for him.

—NEGLECT TO LICENSE CARTS. In the last festival of Nainativoe passengers were conveyed from one shore of Pungertivo to the other, in conveyances not licensed for the purpose. Neglect of the headmen of the island to report such frauds on the Government has been represented, and they experienced the usual penalty of suspension from their office until those carts have been duly licensed. The remoteness of the islands from the head quarters facilitates such and similar frauds and an uninterrupted sway of independent authority on the part of headmen.

—JAFNESE IN SUNGEI UDONG, STRAITS. Mr. R. A. Nagasathar is the chief surveyor of the place, and Mr. V. Ampalavaner the chief clerk in the Survey and Public works Department. Both of these are graduates of the Jaffna College—one in '80 and the other in '88. We congratulate our friends and wish them a happy bright future.

—Comparative statement of the actual revenue of Ceylon for the half year, ended on June 30, '89 shows a total of Rs. 7,509,017.154 and for the corresponding period in '88 the total was Rs. 7,749,078.894. Net decrease Rs. 240,062.

—His Excellency the Governor is making visits

throughout the Southern districts of the Island and inspecting several works of irrigation. Decorations and illuminations of any kind were avoided, as H. E. by a notice circulated everywhere, intimated that no decorations or demonstrations were needed.

—The S. S. "Serendib" is now floating on the Colombo harbour, to serve as a hospital ship, where passengers exposed to contagious diseases are removed and cared for until they can be landed without risk to the community.

—TREATMENT FOR SHAKENITE. What I am going to mention may be tried when better treatment is not available. Hold the patient in a sitting posture and pour cold water from the head downwards. Fifty to a hundred pots of water may thus be emptied. Do it continuously or as quickly as possible. Stop it when consciousness returns. It is said that even patients apparently dead recover by this process. As it seems harmless, it may be tried by those who have the opportunity to do so.—Cor. Madras Times.

—MARDHADY TEMPLE. The difficulties connected with this temple are still unsettled. On Monday last the temple was the scene of a mob rushed together on hearing the act of the Pandarams to evict the Brahmans from the temple. The Pandarams effected an entrance into the temple on finding the Brahmans engaged without, and barred the doors, refusing admittance to their rivals; but towards evening the doors were opened at the instance of the Maniagar. The Pandarams, we hear, have been granted a valid conveyance of some right to the temple, by one of the proprietors, and by virtue of which they claim a right for possession and pujas.

—THE KATS COURT has postponed its sittings till the 20th inst. during which time Mr. Katheravalupillai will be occupied in the Jaffna Court.

—MR. CHARLES MORRISON, our popular bank agent, goes to Badulla and Mr. Meeras succeeds him in Jaffna.

—We think many of our readers may not know what a variety of books in Tamil are to be had at the Tract Depot in the Pettah, Jaffna. The followings are some of them:—

- Beginning of Christianity
- Bow in the Cloud
- The Book and its Story
- Beauty of Jesus
- Children of the Bible
- Essay on the Bible
- Founder of Christianity
- Family Prayer
- Heart book
- Help to Family Worship
- Men of the Bible Vol: I
- Men of the Bible Vol: II
- Pilgrim's Progress
- Rise and Progress
- Smith's Daily Remembrancer
- Tales of Reformation
- Tongue of Fire
- Moody's Addresses
- Little Christy &c. &c.

—THE GODDESS ANMAN AND ARALY ARUMUGAM. Anman has the bad luck of being looked upon as the goddess presiding over epidemic diseases. The Sivites of the places where these diseases break out are always on the verge of terror, so that even an idiot can move them to do any thing in the name of this goddess. Superstition has them, in the strongest hold. The most timid, and the most trickish are sometimes seen to assume an apparently supernatural position and pretend as if they had been inspired by the goddess. Such an occupation is said to have been taken up by one Arumugam of Araly South, where cholera is now prevailing, to move the frightened people to make offerings to the goddess as a propitiation of her resentment. He has even so far proceeded in his resentment. Diviation as to rival the endeavours of the medical men in the administration of the required remedies. Many ludicrous hearsays are widely prevailing in those and adjoining districts, which some superstitious men even among the educated admit with veneration. Persons have been carried away with his divination. The temple dedicated to Anman became the center of constant visits in the cholera stricken village, vows were made and doctor's treatment was refused. But on Saturday last the spokesman of the goddess was arrested and taken to the Police Court where an inquiry was held and he was let out on bail to stand his trial on Wednesday. But still, we hear, he continues his divinations.

NOTICE.

SEALED Tenders (in duplicate), marked on the envelopes "Tender for provisioning Hospitals," will be received by the Hon. the Colonial Secretary at his office up to 12 o'clock noon on Monday, August 12, 1889, from persons willing to contract for supplies for the use of the Government Civil and District Hospitals and Asylums in the Island for one year commencing from January 1, 1890.—

For further particulars vide Ceylon Govt. Gazette of 19th July 1889 No. 4935.

J. L. VANDERSTRAATTEN,
for P.C.M.O. & I. G. H.

Principal Civil Medl. Office, }
Colombo, 23rd July 1889. }

புதிய நான்காம் புத்தகம்.

இதவரைக்கும் சென்னைப் பிரசுரிக்கப்பெற்ற நான்காம் புத்தகத்தைப் பாலித்தியந்த எம்முர்ப் பாடசாலையாளுக்கு உபயோகமாகவும், 4 ம், 5 ம் தரக்களொழிந்த ஏனையதரங்களின் வாசிலைப் புத்தகங்கள் இங்கியற்றப்பட்டிருக்க, இத்தரக்கள்க்கித்தொழிந்த துறை நிலிந்தியாகவும், தரக்களின் இசைவுக்காகிப் பற்பலவிஷய பாடகுகளுடன் சற்போதகையளிக்கும் விடையைக் கதைகளும், இலக்கணப்பயிற்சி முதலியவைகளும் அமைய எம்மால் இயற்றப்பட்டுள்ள இப்புத்தகம், தெல்லிப்பறைக் கைத்தொழிற் பாடசாலைக்குரிய அச்சியந்திச்சாலையிற் பிரசுரிக்கப்பெற்று விற்பனைக்கு ஆயத்தம்.

வேண்டியவர்கள் மேற்படி பாடசாலையிலும் மிச்சியோல் ஸ்தானங்களிலும், மாண்புமயம், யாழ்ப்பாணமிச்சியோல் புத்தகசாலையிலும் பெற்றுக்கொள்க.

S. S. Jeremiah.

1—7—89. }
தெல்லிப்பறை. }

SOLAR PHOTOGRAPHY.

We have received a set of photographs of the sun taken by Mr. Lawton during the recent solar eclipse. They are quite successful for a beginning, though lacking in that sharp definition which practice and a better telescope would secure. Photographing

உதயதாரகை.

நீதி இராட்சியத்தாரை உயர்த்தும், பாவவார எந்தச் சனங்களுக்கும் இகழ்ச்சி.

சகம் புத்தகம்.] யாழ்ப்பாணம்,

தலாசகம் (ஸ்ர) ஆவணி மீ க் வ.

வியாழக்கிழமை. பசுங்கியை, மீடு.

உதயதாரகை

தலாசகம் (ஸ்ர) ஆவணி மீ க் வ.

ஆசிரியலிருத்தம்,

ஊஞ்சல், எச்சரிக்கை, பார்க்கு என்னும் பாக்கள் அடங்கிய சிறுபத்தகத்திற்காக அவற்றின்கூடுகியோர் கொடுத்தல், ம. ம. ச. சபாபரணம்மின்னையவர்களுக்கு வந்தனது சொல்லுகிறோம். விவாகரம், சம்பியணியர் என்னும் கோவையெழுத்து சொல்லப்பட்டு இப்பாக்கள் இரகசிய சக்தி போருளாதி யிக்கச்சிறந்தன. இவ் வாக்கியோர் முன்னும் சிலபாடல் செய்தவர்.

யாழ்ப்பாணம்.

பருத்திச்செய்கை.—Cotton Cultivation. பலருடைய பேசியமைந்த விஷயமாயினும் கனவுபோலாகாது நனவோயிற், யந்திரக்கவலந்து தொழிலைத்தொடுத்தும் பூண்டிருப்பவர்களுடைய இதுவொத்தலி, பின்னும் சிலபாச சினைத்தொடர். பருத்திச்செய்கை மரந்திருந்து ஓர் கனவான தொழிலாகாது கேள்வியிற் தாளியக்கள் போலவே நெடுங்காலம் செய்கைபண்ணப்பட்டது. சிறாமக்கள், வளவுகள் பருத்திக்கேற்ற இடங்களை, அதனைப் பயன்படுத்துவார் பெண்கள், சிறியவர்கள், அவர் கையால் இராட்டினைகள் கருவிகளாயிருந்தன. பெண்கள் தங்கள் இடைநேரக்களைக் கதைகளும் நிதிநியமியும் தாம்புலத்திலும் போக்காது இராட்டினைகளில் லாபம் காண. நெசவுதொழிலாளிகளானவைகளை, சேணியர், பறையர்கள் ஞாலவாக்கியப் புனைகளைநெய்து வந்ததகத்திற் போழ்தலிட்டார்கள். சீமைநூல்கள் என்று யாழ்ப்பாணத்துத் திற் காலவைத்தொடர் ஆற்று நெசவுகாரர் அந் ஞாலவர்களை தந்தொழிவ நடத்தினர், உள்நாட்டு நூல் வேண்டுவோரில்லாத பெண்கள் தட்டிட்டு இராட்டினைகளைக் கறையகங்களுக்கு விட்ட பருத்திச்செய்கையையும் விருத்தியடையாத பிறப்பினாயினும், நோயினமென! இப்போ அது மறுபடி தலைப்பட்டுக் காலமாயிற்று. கோழியின கூட்டு வளத்தச்சாலவாயும், யந்திரங்களே அழைத்து வேலையாற்றிப்பீச்சு, பஞ்சு! பஞ்சு! என்று அழைப்பு எவ்வளவுக் கொண்கப்ப, பத்திரங்கள் செய்கை செய்கிறார் என்று முடிந்ததகின்றது. ஆகவே நாமும், விடாதே பிடிவுக்கள் என்று அடிக்கடி எம்மவரை அருட்பிடிவையெய்துகின்றது. ஒவ்வொருவருக்கு, சட்டமும் பத்தியும், சிறாமுன்னையுள்ளும் பருத்திச்செய்கைக்குப் பத்திமுறையுண்டு. சாத்திரமுறையாய் ஆகியவோர் நடத்தியபொருள் நம்மவரும் நடத்தலாம் வேண்டியபொருள் பாவணியுறையுடைய, யாவற்றையும் சூட்டுவோர்க்கில் நடத்தலாம் விவகாரம். பருத்திச்செய்கைக்கு வேலைக்கதரை யிகவாசியும் சந்தையாரணமும் மறக்கப்பாடக்காரியும், பயிர்வைவகையோ அருக்காரியமாகாத யிக்கச்சுவலானது. வகுமானவோ வாய்ப்பாம். கமம் மழையிலினாத போது கைதட்டும். கோப்பியும் பூச்சிகள் குட்டும். புண்கையிலையுணைக்கும், சிலபோது அரைப்பியாகத்தகுக்கும் காணும். பருத்தியோ அப்பயோகாரமோசார்போகாது. வேண்டுவோர்க்கு விலையின்றி விதைமுதல் இலவசமாக கொடுக்கப்பட்டு, பச்சிக்கவனாங்க ஊருக்கர் முதலாளிகள் சியோகிக்கப்பட்டுள்ளனர். விதைத்தரையங்கச்சுள்ள, அமரிகள், எஃபித்யன், பெருவயன் பருத்திக் கள் தலைத்தரையவைகள். சிறுமலை பருத்தியிடல் வாயாது. கோட்டினைகளை நாமனைவிடத்திலும் துள்ளித்தலிக்களிற் பரவலானது. பருத்தியினைத்தற்கு மழைக்காலம் நல்லது. கோடைகாலத்திற் பஞ்செய்க்கத்தக்கதாய் மாரியில் வித்திடு ஒரு ஏக்கருக்கு இரண்டு இரூத்துல் விதைக்களியில் வேண்டும். முன்றடியக்கலம் முன்றலில்லாத நாலடிமுற்றத்திற் கோட்டினைகளைப்படுத்த. சூழ்ச்சிவிலாண்டுவிதைநயம். புதைத்தெய்க்கண ங்க்காறு அங்குதலாழ்வலிற் கொத்தி சிலத்ததைப்படிப்பிடுத. ஓரத்தலத்தாழ்வலி புண்கை. புதைத்த இரண்டில் ஒவ்வொன்றும் முழைந்தால் ஏக்கரோன்றக்கு ச.அ.அ. கன்றுகள் கிறிதும். முன்றலில் புதைக்கப்பட்டால் ௩.௫.௦ கன்றுகள் கிறிதும். தூடி ஆவணியில் வித்திட்டால் தைட்டடிவல் நெற்றியலாம். வேடிக்கை தொட்டும்போது கோதுகளை மரத்திலும் விட்டும் பஞ்சிக்கவையெழுத்து வேய்வின்றாகப்பாட்டுத்துப் புரவாக்கிச் கோட்டினை

ணப்பிரித்தலி. பிரிப்பதற்கு இராட்டினைம் நல்லது கோட்டினைகள் சேதப்பாறும் பத்திரப்பிரித்தலி. ஒருமரத்திலே ௧.௫.௦ நெற்றம், இரப்பகநெற்றலே ஒரு அலகுப் பஞ்சுளும். சராசரி மரமொன்றக்குப்பது நெற்றக்குக்கணக்கு வைக்கலாம். ஒரு ஏக்கரம் சூழிக்கு ஒவ்வொரு வித்தாட்டினை தென்றவைக்கில் ௩.௫.௦ கன்றுகளுண்டாம் கன்றுக்கு முப்பதுநெற்றலும் கோட்டினைம் ௧.௫.௦௦௦ நெற்றம், அவற்றிலே ௧.௫.௦ சூழித்துல் பஞ்சுமெடுக்கலாம். இப்படி யெடுக்கப்பட்ட பதற்றவளிப் பஞ்சுக்கு கோழும்பு வந்தகைக்கத்தார் தங்கள் முகாமைக்காரமுதல் இரூத்துலொன்றக்கு உடு சதந்தொடக்கி ச. வரைதல் அந்தந்தவழிப்பஞ்சுக்குத் தக்கதாய் வெவ்வேறுவித விவகாரப்பாக்கள். இரண்டாகவாளிக்கு ௨0 சதந்தொடக்கி, ௩0 வரைக்குக் கொடுப்பார்கள். யாழ்ப்பாணத்தில் வேடினைக்கப்பல் முதலாளி Mr. William Mather எனயும் பருத்தித்துறைக்கு Dr. Strong Modlar எனயும் காரியகாராக சியமித்தார்கள். எம் நெசவு, விலையின்றி விதைமுதல் அசப்பும், பிரபாசியின்றிப் பருத்திகாய்க்க, நோகாரம் காரியகாரர் விவகாரங்கச், செய்கையிலேபாடு என்பென்றிற் கீழ் குறையுதாழ்த்தி, மாடுகட்டி, ஆட்டைத்துச் செய்கையெண்ணி வேட்டியுள்ளத்தி லுள்ளக்கைதாழும் பட்டப்படும நீர் சந்தேசித்தால் அரைக்கவையாசியிலத்திற் பரிட்சையாருக்களே! விதைமுதல் வேண்டுவார் கச்செய்யிலின்றி நெருக்கடான வேடுயார்வழிகாரரிடம் வாங்கும். நீதும் நம்நாடும வாழ்வடைய நம் மெத்த வாழ்ச்சிக்கூறும்.

பந்தல் ரிந்துதல்.—Dispensing with Pendants—சுற்றாட்டிற் செய்வதற்கு காலக்களில் ஊருக்கர் பாரிய பணத்தொகையும் பிரயசகும் செல்லுபட்டு பந்தல் போடும் வழக்கத்தைப் பரிச்சேதம் கிறுத்தல் நேசாத்தியின் கருத்தாம். கிறுத்தவேண்டிய காரியம் யார்க்குக் தேரிந்தலிஷ்டமே. இதற்கு அகேசு ஏழைகளின் மடிகளின் கைவைக்கவேண்டியிருக்கிறது. இன்செயிற் நேசாத்தியி லேவ்டல் வரும் ஒவ்வொருமுறையிலும் ஏதும் மறுப்பும் வலையின்களும் இயோயாரைக் கணம்பண்ணுதலம் மறுத்தல் கருத்தடையோம் என்பேசுப்படுத்தற்குச் சியோபித்தனம். இப்போ எம் நேசாத்தியி தாமே யில்லாதுக்கத்திற்குத் தலவகட்டி ஒரு முனையாதி வைப்போல் நன்றுகின்றென்று சக்தமுயர்க்கிறார்.

மெல்ல. ச. மயில்வாகனம்.—The late Mr. S. Mylvaganam—யாழ்ப்பாணம் அரசாட்சி "சந்தோர்க்கீப்பர்" மெல்ல. மயில்வாகனம் சட்டினே இரண்டுகூறிய நோயிலிந்துவிட்டார். ஒரு மணியகரணத்துப் பத்திரமும், ஒருமணியகரணத்துச் சிறியபிதாயும், இருமணியகரணமாகும், ஒருவிதானத்துக் கொத்தாரித்துத் தம்பியும் சிய இயர் பலவருவாக்களாகப் பண்பினைப்பார்க்குவார். இவருக்கு வயது ௪௫ இரக்கலாம். சுவாது நேயம்.

உத்தியோகவுயர்வு.—Promotions.—மேலே நேற்றிய மரண காரணத்தால் கச்சேரி எம்ளாக் மெல்ல. சின்னையா ஸ்தோர்க்கீப்பராக, இவருடைய இடத்தில் மெல்ல. சபார்க்கினும்பின்வாயும் இ-ல மெல்ல. ச. சின்னையாவும் இ-ல மெல்ல. பிறையமெல்ல. இ-ல மெல்ல. விசுமித்தம்பியும் இ-ல இரண்டாம் சிறப்பியிருக்க மெல்ல. ச. முத்தவேலுவும், உத்தியோகமுயர்க்கினார்.

முருகைக்கல்.—Stones for building.—வைத்தியசாலைக் கட்டவேண்டிக்காக முருகைக்கல் அதிகமேவேண்டியிருப்பதால் இப்பதிர் விதானமார் உடையாரார் தலைக்கு இரூதுருக்கள் தரவேண்டுமென்றும், அவற்றிற்குப் பணத்தொகையோன்றும், மேல்கையார் கட்டப்பட்டு தவறின்றென்று நினைக்கிறோம். வாயுவில் கையெய்தியில் நடமென்றோ! இவ்வாறாய்ந்தைப் பலர் பங்கிட்டுப்பாற்பது சாமவாய்க்கு போதுணமையில் யாரும் பக்கித்தானம் வேண்டும்.

கோதாரி.—Cholera.—சொற்பு திறைவார்க்கிடுகாண்டு ஊர்விட்டுப்போகு சக்தருக்கள் போல முகவரையார் இப்பொரு நேற்றுவராய்க்கானேம். வடமகாணத்தடக் காலவைதுதாரகங்கள் சென்றவெளையினும் "நுழைவிலிந்துவைவிட்டு அடிபெயர்க்கவிலைவா. கரையிலே சதவிகுருமாரிற் சகாயில்லையென்று சணக்களின் ஒலம் மிகப்பெரிதாம். வறமையும் கோசும் ஒன்றுபட்டிக்கொண்டால் என்செய்யலாம். காலவத்தறையிலும் உண்டேபட்டாய்க்க வேண்டியுற்றோம்.

கரையிலே ரிக்கத்தது நாவாந்துறையாலும் யோசிப்பதென்ன? நாவாந்துறையும் நாவலியும் சாத்தியாழ்க் தொழிலாலும் போக்கவரவாலும் சாத்தியாழ்க் தொழிலாலும் சம்பந்தமும் சம்பந்தமடனவேன்றல் அடிவையிட்டும்பயப்பட்டதானவேண்டும். அராலியிலே நாவலிக்குந் சிடுகக்க கோண்டினை இரத்த தீரோகம் சல நட்டகளைகவண்ணப்படுதிகைச் சார்க்கிறது. வாய்ப்புத்தமையிலன்றாமத்திரம் அல்லிடமிறுத்தோர் ஏழுபேர் என்றும் அயல்வாய்ப்பெருவார். சணக்கள வெளிநாடமையால் நோய்க்களார் லுழங்கோடு தொகையை நிச்சயமசொல்லல் எளிதல்ல. பின்னும் சிலவிடங்களில் ஒன்றுமீண்டும் வித்திட்டிருப்பதார் பெருவெட்டுச் சுற்றாவலத்தவோ! போசனவையோ டக்கலாய்ப் பியுக்கிறது. இக்கோபையிட்டே அராலியிலே சன்னையாரமளிக்கிறது!

வைத்தியர் சம்பிரமணியம்.—Dr. C. W. Supramaniam—மாளிப்பாம் வைத்தியவில்தியபாசலையிற் கற்றாக்கேறித் தமது சுயதேசமாயி திருக்கோணமையிலே தற்காலம் சகலகாரணக்காரணியிருக்கும் இவ் இரண்டுவோர்க்களின் கணம் இயல்பிவ்வந்து தமது பறைய நேசனைக்கண்டு கொண்டாடி மறுபடி ஊர்க்குத்திரும்பினர்.

கல்லூரி வாலிடம்.—Olivary.—வட்டிக்கோட்டையைச்சேர்ந்து யாழ்ப்பாணக் கல்லூரியிற் படிக்க சிவகுரு என்னும் சிறிநிலவாலிபெருவன் ஒருவார்க்குத்தாலிந்தது துக்கக்கடத்தி. கண்ணிபட்டி.

இலவகை.

பரிசோதனை.—P. W. D. Examination. பரிசோதனைப் பத்திரச்சாரணத்தாரருக்காய் (Inspectors) இராசகால்கித்தார் ஒருபரிட்சைவைக்கச் சத்தமாளார். புட்டாட்டி உடவ அப்பரிட்சைகடக்கும். சித்தியடைவார் சம்பவவாய்ச்சினைவார்.

களிவாப்புக்கையிலே.—Smuggling tobacco. கோழும்புத் திறைத்துச்சிலிக்கப்பட்டு முப்பது பத்திரவிதைச்சாக்குளும் ஒவ்வொருகுட்டிக்கச்சிலும் அரை அரை அத்தர் புண்கையில காணப்பட்டதாம். சாக்குளினுக்காரர்க்கு பேசக்கோண்டிருந்த சில கலிக்காரர் புண்கையிலமணம் பிடித்து உள்நாட்டில் பகிரங்கமாய் வரச்செய்தனர். நீதிக்குட்கட்டிக்கவாய்! காரியம் தெரிப்பட்டு இரத்தம்திகாரணக்கப்பிவாக்கினன். ஆற்றாத்தப்பயிலே தம்வாயிற் தாமே மண்ணிடலும். Number of detectives dismissed.—கனவு பிடிக்கும் போலீஸு ஆட்கள் சிலர் சாமரண்களைத் தாமே கோண்டினைப்பட்டுச் சிலகைக் கனவார்க்கப்பார்க்கதாரியும் வெளிவந்து தள்ளுண்டார் கள். அரியாம் போலீஸர்க்கு இயோ!

கரிக்களவு.—Theft of Coals—எல்லாவிருக்கக் கோழும்பிலே சரிக்களவுக் தொட்டின்கள். வலிபெண்ணெய்வெருவிட்டு அள்ளும்போது கள்வன் அகப்பட்டான்.

ஒரு சிங்களவம்.—Killed by a Cow Catcher.—புண்கையிரதமோடுபோது ஆவீதியிற் மாடுசாத்தியப்போன சிங்களவம் உழந்தகத்தக்கேட்டும் விவகாரமையால் யக்கிரம்கப்பிடினார் மாடுதூக்கி அவனைத் தூக்கியெறிந்து கொன்றவிட்டது.

இலவகைச் சயாரினைப்பதிர்.—Ceylon Independent.—இப்பத்திரம் ஒருவாருத்துக்கடையிலே இருமடக்கு முருத்தியம்மற்றிற்று. மாறியும் விலை முன்போல ஐந்துசதமே. மலிந்தபத்திரம்!

ஓர் கொத்தாரி.—Mr. James Perera.—கொத்தாரிகளோருவர் கோண்கப்பெண்ணெருத்தியிற் பணத்தலை அப்பரித்துத் தொல்வாய்ப்பிடுகின்றென்ற சாரிப் பட்டமும் தோகாரம் பேசினார். இச்சிலிஷு முகவரையிற்றுவருகும் அப்பெயர்வழிகாரனுக்கு விடுதலையால் ௧.௫.௦0 ரூபாய்க்கு தீர்வைவிழ்த்து. திறமறமும் நம்பினாக்க சீரணடக்காரிசுளாய்நடக்கும் உத்தியோகத்தர்க்கக்கரிப்பு.

வடதேசம்.

உதயச்சேசனை.—Offer of troops.—பேரபால் இராட்சியபதி இங்கிய தலைத்தனைத்தாரோ நோக்கி, உமக்கு ஊரெல்லாம்வாக்கவாலுக்குச் சேனை வேண்டில் யாம் தருகிறோமென்று வாக்களிக்கிறார்.

முக்குத்துதோன். - Cutting off a nose.—
 மூக்கெடுத்த மெய் மற்றும் வுலூகனையும் பார்
 க்கு நீக்கித் தவிர்ப்பது. வாகோரில் மு
 ன்றுபெண்களின் மூக்கெடுத்த செய்தியைப் பிற
 சிடட பத்திரம் தொல்வித்தது. இப்போது வர்பு
 யிலே ஸ்திரீயொருத்தியின் மூக்கெடுத்தவழிக்கு ஸ்
 டோர் என்னும் நீதிபர ஜத்ய உருட மறியலுமியின்
 வித்த சக்தக கேட்டோம். காவல்துறையினர்
 மென்ருள் அரத்தவீட்டிலுக் காரியில்லை. எட்
 யுவையொப்ப நாச்யென்ப பாவலர் புகழ்ப்பெ
 ரறு இச்சிறு அவயவத்தை நடுக்கலின் கண்டச
 யதோஷமேதோ?

பஞ்சுப்பட்டு. - Scarcity in Madras.—மழை
 காலத்தார் பெய்யாமையால் சென்னைத்துரைத்
 தனநாடுகள் ஏழெட்டிற்குநிலையிலே யெற்றார்.
 சனப்பட்டு அவசிய நிக்சுத் துரைத்துரை பகலி
 டக்களிலும் வேலையாரம்பித்தார்கள். கோதாரி
 யுடனும் நடக்கிறது.

பிற தேசம்.

மந்திரியார்க்கு விரோதவழக்கு. - Mr.
 O'Brien vs. Lord Salisbury.—சங்கப்பெருக்கள்
 ரெனாலாசன் மென். ஓய்வரையின் அக்கிலேயார்
 தம மந்திரியாராகிய சலிஸ்பெரியுக்கு மாறும்
 ஸ்தலிடம் துறாபுத் தொகையிடப்பெரிய மாண
 யுட்கவழக்கு மந்திரியாருக்காகத் தீர்ந்தது. சனப்
 பட்டுப்பற்ற தனக்குவிரோதம் மந்திரியார் பேசு
 கின்றதை வரவுகூறும்.

உவலிஸ்ஸி இளவரசர் மருநர். - Earl of
 Fife.—இவருக்கு சேபட்டலாத்தெய் பட்டம்
 கொடுப்பது சத்தமாம். இவரது விவாகம் கட்ட
 கையென உதவி நடத்தற்குரியது.

சவுதன்சனலோ. - Soudan War.—சந்த
 ரே பெருகியும் நடத்துகிறபோதுகூறும் டோர்
 விஷய மிகுமூலககொண்டு ஆயிரக்கணக்கிற்
 சேனையுடைய வலிய அண்டிப்பாற்றி நிற்கிற
 டர்கள். அந்தகு யிச்சமாய் அணிச்செய்த வகுத்து
 அங்கிலா எப்பிச்சேனைய நிற்கிறது. ஆயுதக்
 களைத் தாழவைத்துச் சலாநேயுடைய போர்மீதான
 அன்று மாற்றிச் சேனையாக்கிய வடைய ரியுயிரித்
 து அங்கிலா சேனையாக்கிய சீரெனவேல் துற
 னுப்படி, அத்துறைய அடித்துப்பெறணன்றி மறு
 துறனுப்பி நீக்கவே அவ்வாறுசெய்யுங்கள். பழய
 கோடண சேனையையும் இங்கு பாக்காவையு
 ம் நிலைவுகூறும்சனலோ அங்கிலா சேனையுக்
 கு அறிவிக்கின்றன. இதுசேனையும் இருகடலேன
 ச்சம்பிக்கின்றன.

பின்னாமோர்கோலு. - Another Murder.
 ஸந்தபுரியிலே வேளாணக்கோலில் என்ற இடத்
 தெருவிலே முன்னும் பல பரபர கோலாண்கள்
 நடந்தன. பின்னாமோற்றிப்போக நடந்தது. பந்த
 லையொருத்தியும் பிடித்துக்கொண்டு வயிற
 னைப் பிளந்தார்கள். கோலாண்கள் அறியப்பட
 வில்லை.

சீதமனாரி. - Royal Grants.—பாட்டப்பின்
 னாக்குக்கும் சீதமனாரி கோடுப்பது தகுதி
 யானது மறுபார் சிலாருப்பதும் அந்தவொழு
 திச்சிற்போது இப்போது வருடாந்தம் உவலிஸ்ஸி
 இளவரசர்க்குக் கொடுக்கும் நாலில்லட்சம் ரூப
 யாவே பின்னாமோரு நாலில்லட்சம் கொடுத்துவிட்
 டால் எல்லாவற்றையும் அவர் ஏழாக்கக்கொண்
 டுள்ளேன் என்ற பழமந்திரியார் சீதமனாரி
 துற நடுச்சொன்னார். காரியகாரர் ஸ்தலிடமேசுத்
 துறப்பதிலுமொக்கின்ற. சனப்பிரதிநிச்செய்யலி
 னையிடத்தே தருக்கம் வரும்போலும்.

பெளவங்கர் சேனையிட்டு. - Gen. Boulanger.
 இப்பிராந்திய சிபிரிடரையிட்ட அரசாட்சிக்கொ
 டுதாரிப்பின்னாமோடுகூறும் வரலில்லை நா
 ன் இராச்சியத்தை வாயிர்போடுவென்என்றநிலை
 யிற் சேனையிட்டுக் கொண்டுள்ளார் வரவுகூறும்
 நிலையிலும் அந்நாள் நிற்கார். ஒருநாடு மேலொ
 ரிபிரதிநித்துக்குட்கொடுதெறு அரசினர்விதிக்க
 யானது என்பதுக்கு நிற்கப்போகின்றனென்று சே
 னையிட்டு வரவுகூறும். இவரையும் இவர் சேனையு
 ம் விளக்கி இவர்களால்தியை மறிக்க அரசாட்
 சியார் விதித்தார்.

கிரேத்தாத்துக் கலகம். - Insurrection in
 Crete.—வலறு மறுநிப் பலத்துக்கொண்டது. துரு
 கிய அரசினர்களை வரலில், கைசரோலியர், என்
 னும் இரண்டு ஊர்களையும் போக்கடித்தார்கள்
 என்று அரசாட்சி வரவுகூறும் சனக்குதல் வரைய
 பட்ட பத்திரக்கள் வைக்கப்பட்டிருந்த புராத
 மானிகளைக் கட்டிச்செய்து அமெரிக்கத்தொ
 னை நிற்குமார்கள். நாட்டுக்கேசகர்களிடமே
 தேது அபயூதொன்றும் அடைக்கப்பட்டிருக்கிற
 கள். கிரேக்க ராச்சியத்தோடு கடிக்கக்கொண்டதே
 கள்கர் சகுத்த. அந்தகுச் சனத்தாள்விவோரா?

கேம்பிரிட்சு பட்டவர்த்தனர். - Duke
 of Cambridge. பத்திராதிபரோகுவர் இங்குத்
 திரோதமாய்ப் பிராந்தொன்று கொடுப்பினரென்று
 மெல்புர்த்தல் கட்டணகோடுக்க மறுக்க மகாநீ
 திபதி கொடுக்காமலெடுத்துள்ளும் முக்கொண்
 டோம். இரணியிலே நீகாசனர்கள் போலிப்பதி
 யின் சகுத்தைச் சார்ந்தவர்கள் வழக்குத் தம்
 மிட்டது.

வர்த்தமான சங்கிரகம்.

நாநாசங்கிதி. - Miscellaneous.—இந்தியாவின்
 வடமேற்குத்திலே பற்பலவாக்கிலே பெருவே
 ள்ளத்தால் நடக்கக்கொள்க.

யென்னென் என்னுமித்தீசுவ கொள்வனகோ
 ய் முடிந்ததார் சனக்களின் போக்குவரவையி
 ட்டேது துருக்கியாசாங்கித்தார் மிக்கபலபந்தமா
 ன கட்டாயவிதிகள் பிறப்பித்தார்கள்.

வேட்டுக்கிளி. - Lizards.—ஆஸ்திரியா நா
 டுநெதிசையிலே வேட்டுக்கிளிகளென்ற வாக்
 கமட்டாத சனக்கள் அவதிப்படுவதை அரிசி
 னர்க்கண்டு அவற்றோடு சண்டையெய்யப்படி இரா
 ணுவலிற்றுக்குக் கட்டணவிட்டார்கள். ஏழாறு
 என்னுறு பேர்வரைத்து வைக்கோருக்கேருந்
 தெச்சென்று தரையிலே அவற்றைப்பலவைக்கொ
 லப்ப கட்டயாகலிந்தது தீயைக்கொழித்திவற்
 றைத் சனக்களிக்ளிரர்கள். நல்ல வேடிக்கையாள்.

மழைப்பிராந்தேறு. - Prayer for Rain.—
 இன்னும் அறியாம ஊரெட்டிப்பே பற்றினதில்
 லையே. சீனவிலும் மழையிலல்லாமையென சக்
 கவரத்தியும் இராசுதெய்யத்தமும் கொல்லு
 தோயிருந்து சுவாயியெனநோக்கி மழைக்காரிய்
 பிராந்தித்தந்தோம்.

உத்தரவுபெற்றபிச்சைக்காரர். - Licensed
 beggars.—இந்தியாவில் அரசாட்சியாரிடம் உத்
 தரவுபெற்றுப் பிச்சையெடுப்பார் கெ.கெ.சு.சு.சு.
 இரெண்டு இப்படிவாறு சாலகாரிலேகட்டித்
 தாரப்பித்து அரசாட்சியார் சகுத்தார்கள்.

மடமே! மடமே! - Sheerignorance!—
 பத்திராதிபரோதிபர்த்து, கடிதாணுப்பி திறவேண்
 டுறியுத் சமர்த்தியும் மடமேயே-மடமையாவ
 ற்றதுந் பெருமடமேயென்றிதர பலாரற்கி.

கடிதம்.

பிரதீயுத்தரம். - Answer to Correspondents.
 “பொதுகண்மலிசுர்பி” மற்றமுறை.
 “ஆபதன்” கடிதத்திற் சிட்டுக்கொடுக்கப் பின்னிற்
 திமே. யாழ்ப்பாணக்கல்லூர்மையிடமே யாழ்ப்பா
 யிற் தருக்கிய எஞ்சுகே.தார் குறிப்பிற்றுத்
 பத்திரத்திக்குறகாப்பமாய் இக்கடிதம்வந்திற்
 கிறது. அந்நாமம் நம்கொதும் தேசுவனாரும்
 வாய்திறந்தும் ஏடுமேறையெயும் மம் வாய்திற
 யண்டதை யறிமோம் சண்டை எமக்குப் பரிசிய
 ன்று. எங்கொள்ளை அவர் கொள்ளைபோலன்
 னும். ஆசுதாரத்திற் சர்க்கின் சந்திரன். கடிதத்
 தைநிற்சுத்துவதால் எப்போதும் “ஆபதன்” பிரய
 னிக்கொள்ளாதுவேண்டுக.

Young Men's Christian Association.

கிறிஸ்த இனாள் சங்கம்.

இந்த நாமத்தையுடைய ஓர் சங்கத்தின் பிரஸ்
 தாமமனை கட்டமொன்ற ஆடி. மீ. கடி தித்தி புந்
 குதேவிக் தேவாலயத்தின் வைக்கப்பட்டது. அவ்
 வேலையிலும் ஈனும் திறப்பதற்குச் சேர்க்கு முன்
 உபதேசிமாடும் இன்னும் பல ஸ்திரீபுருஷரும் சம
 கமாயிருக்கோம். அது எங்கள் யாவுக்கும் பிரதி
 யான காட்சியாயிருக்கிறது. இது இனாள் சங்கத்
 தைச் சேர்ந்தவர்களாய் கடிவந்திருக்க பின்ன
 களின் துறாகை கடிப. வளர்க்கவர்களின் தொ
 கை ஆணும்பென்னுமாய் நா. அவ்வொன்றிற்
 சுவசேஷசங்கத்திலே வேலையாயிருக்கும் மென்.
 எல். அங்கிறேல் அக்கிரமையாயிருந்து கட்ட
 கை நடத்தினார். கிறித்தவாபடியின் நீதிபா
 யிசம் அந்நகரத்திலே சில வசனக்களை வாசித்
 தப் பிராந்தவனை செய்யப்பட்டது. பின்பு சங்க
 த்தின் விதிக்கும் பொக்கிஷகாலும் சென்று இர
 ணென்றோத்களின் அறிக்கைப்பத்திரத்தையும் வ
 ருசேஷவக் கண்ணையும் வாசித்தார்கள். அவை
 களிக் கடிப. பின்னாள் ஓய்வொளி இயக்கம் இச்சக்
 கத்துக்காகக் காசு கார்வாகக் கடிவய் முதலியின
 ரெண்டுமேயுது கொடுக்கிறார்கள். வளர்க்கவக்
 களில் ஆண்கள் மாரைக்கொண்டு மூன்று சத்தமும், ஸ்
 திரீசங்க இச்சேதுமக் கொடுக்கிறார்கள். இப்போ
 து பொக்கிஷ்காரனிடம் இருக்கும் பணம் ரூபாய்
 பத்தி. இது சங்கம் இப்பொழுது கிளைநீக்குகும்

ஒரு கல்ல முகாந்தரத்துக்காய் செலவழிக்கப்
 ப்டே. இச்சங்கம் கையிட்டிருக்கும் வேலகளா
 வன: ஓய்வாடப்பள்ளிக்கூடம் நடத்தல், வேதப்
 பாடம் படிப்பித்தல், நிலாக்கூடம்வைத்தல், ம
 ற்றவாண்டுவை ரட்சிப்பக்காய் பூரயாசப்பதே
 வாகிய இங்காலும். திறம்பலும் ஓர் கிறித்தவ
 பாடப்பட்டது. பின்பு கட்ட இரண்டொருசுக்களி
 லும் மக்கள் பாடமாக்கி இருந்த இரண்டு சக்தி
 க்வம் நேர்ந்தியாகலிருந்தது. பின்னாள் அப்பா
 டகவகன் கவனமாய்ப் படிப்பித்தல் ஏவதவாயி
 க்காணப்பட்டது. பின்னாமோர் கிறித்தவாயி
 ன்றன்று பின்னாள் தங்கள் பாடம்பண்ணிய
 க்கக்கணப் பேசினார்கள். அவர்களிலொருவரின்
 வயது ஆறரை. உயர் மூன்றடி. அவர்கள்
 பேசிய பேச்சும் பேசியவதும் கடிபுந்ருத்தவர்கள்
 மெய்ச்சிக்கொள்ளத்தக்கதாயிருந்தன அதன்பின்
 இரண்டு பின்னாள் சம்பாஷணைபெண்ணினாள்
 ச. அவர்களுடைய குடமொன்றும் கைது
 க்கள் முதலியவையும் மெத்தச் சிறப்பாயிருந்தன.
 யசேவையே திசெய்யவென்றபாடப்படியின்
 பேசுபேசுபேது கட்டும் முடிவாயிருந்தது.

T. P. Hunt.

சாகுவக்கேரி, கடிபடி ஆடி உ.

சந்தேக நிலாவரணம்.

சென்று பத்திரத்தில் “தருக்கசக்கிரகஜசுக்கை
 வின” விடுத்த கடிதம் பின்னாமோ. கடிவெ
 டப்பின்னாமோ யார்க்குந்த. “கண்ணெக்கட
 யோகாட்சி” எனத்தாம் காட்டிய பிரதீயுத்த
 யியாலக்கண சம்பந்தமாகாத, சமோத்திரம், ஆ
 வத்த, சட்டக, சிங்குவை, ஆக்கிரமம்” என்
 மசவக்கிரேக்கியர்களின் குறித்தன ஓரணை
 மம், “காட்சி” என்றல்ல. தனித்தனியே ஓரணை
 வது “தன்மாதிரிவைகள் என்னும் “சப்பம், ஸ்
 பரிசம், குடம், சம், கத்தம்”, “காட்சி” என்பது,
 அறிவு என்னும் மூலப்பொருட்டிங்கடிபு. இப்புவன்
 களினாக்கிச்சியும் “காட்சி” யெயெக்க, கண்
 தன்னைத்தையே “காட்சியென்ப” எனத் தா
 கியிலைவெருந்தோது. “காட்சி” முதலையெ
 னைவையையும் ஏகாத்துப்பிரமணமெயன்றி வே
 றுறவரால். தம்மற்ற குறிப்பிட சட்டமெத்தக் கா
 ட்சிசுமும், ஒன்றற்றிப் பரிணாமமெய்தல்வால்.
 நீர் கூறிய “வேதாந்தகுடமணம்” சீவனாசுதி
 திப் பரபகம் கூறவதாய்க் கடிவெ. தத்தவப்பிரக
 சாரதியோர் கருத்தியிதவாமென்க

இப்படிக்கு, வி. செல்வலாயர்.

கத்தோடகை.

Batticaloa.

ஐயா எனம்பொருந்திய தரகாதிபர,
 இரீப்பா சிலகாலத்துக்கு மனை எங்கள் மா
 கானை உதவி ஏசுநாயரிந்து கண்டசியாய் யாழ்
 ப்பா என மாகாண நீதாசனாயிருந்து மரி
 த்தமொர்ப்பிடித்துறையின் சகோதரமெருவார்
 காயினிற் அடைகட்டக்கடிபு ஓர் குத்திரமொ
 ன்றக் கணவாகு காணத்திலும் கொண்டுமே
 வைத்துக்கொண்டு முட்டைகளைக் கொண்டு
 னடைட்டுகிறார். நெய்லக் குத்திற் குத்திரம
 மொன்று எடுப்பிக்கப்பெறுவதைச் சகலரும், கெ
 ல்லுக்கு முட்டைக்கும் விவாயெறுகின்றன. மட்
 களென்பமே நடப்படுகிறதுமேயல்.

குடிவெயிலும் மதியங்குப்பார் புத்திர புத்திரி
 களையுற் சினெத்தார் முதலியவர்களாய் தன்ப
 படுத்திச் கண்டசியாய் தங்ககையுக் கெடுப்பவ
 கருக்கோர் நடுபுத்திரி கொல்லுமறு தேவமீதி
 னும், எனது சினெத்தன் மூலமும் குடிவெயிலு
 ல் மரித்தானென்பதைக்குறித்து அதிக அக்கப்ப
 க்குறும்.

குடிவெயிலும் மதியங்குப்பார் புத்திர புத்திரி
 களையுற் சினெத்தார் முதலியவர்களாய் தன்ப
 படுத்திச் கண்டசியாய் தங்ககையுக் கெடுப்பவ
 கருக்கோர் நடுபுத்திரி கொல்லுமறு தேவமீதி
 னும், எனது சினெத்தன் மூலமும் குடிவெயிலு
 ல் மரித்தானென்பதைக்குறித்து அதிக அக்கப்ப
 க்குறும்.

எங்கள் சிரவறு அக்கிரமணாயிச் சிறிசுதி
 வினாத்திப்பியையாவர்களின் முயற்சியினு
 க்வார்த்துச்சங்கம் வளர்க்கோல்கிருந்தாக அறி
 கிறார். துறித்த சங்கத்தின் சலாக்கியத்தாக
 அக்கணொப்பறிவினார் ஓர் தென்னார் வனவொ
 கன்றையுபரமாயும் கொடுக்கப்பெறியிருக்க
 ல்.

சென்றமாதம் உக் திகதியாயி லென் றிச்சி
 முமை பின்பகல் கல்லாற்றக் சேனையாரசுக்
 த்தின் முதல் வரட்டக் கூட்டம் கல்லாற்றக் கலா
 சாலயில் நடத்தப்பட்டது. துறித்த சங்கத்தின்
 முதல் வரட்டுமொன்றும் ரூபாய், கடிசை செனவ
 றித்து துணைக்கொண்டுகூறும்.
 இக்கடிபும், காண்தார், கண்மலிசும் பி.

DEVIL WORSHIP.

This is the worship of malignant spirits considered as other than the Creator. It is related to superstition on the one hand and to idolatry on the other. Those who imagine supernatural causes for natural events, often consider those supernatural causes to be spirits, and usually bad spirits, rather than good, and believing as they do they can hardly help rendering some kind of worship to them. On the other hand the character of some of the gods said to be represented by idols, can only be described as devilish. Even Siva himself, when identified with Rudra has such a character. The Bible indeed says that the sacrifices which the gentiles offer, they offer to devils. But we refer particularly now to that belief in, and worship of, malignant spirits, which seems to be a characteristic of the Dravidians. When the Brahmans attempted to introduce their religion into Southern India and to persuade the people to accept them as holy persons, who must be supported in idleness and ease, they found that it was useless to try to abolish the prevailing devil worship, so they allowed it to remain. And one day the Tamil worships an idol at a temple where no bloody sacrifices are allowed, and the next night perhaps sacrifices sheep and fowls to an evil spirit. This devil worship has the pre-eminence in some out of the way places, where the Brahmin has not found it convenient to penetrate. Again it presents itself boldly in the very precincts of some temples. Just now we hear of a man who professes to be possessed of an evil spirit controlling the cholera, and in his wild ravings he threatens persons and places that do not contribute freely to the building of a temple, that they will become victims to this dire disease. The worst of it is that his vaticinations often prove true. When cholera is prevailing it is often easy to guess where it will strike next. But more than all, fear is almost sure to induce the disease where it is prevailing. Therefore such a person ought to be held responsible for the deaths of those whom he threatens. That any one can be so devilish as to do this for gain, almost passes belief and yet it is going on day by day, and influential men encourage it. Besides this extreme form of the evil we speak of, there is a milder form quite common and but little better. It is the cruel treatment inflicted upon hysterical and sickly women, under the belief that they are possessed. The fact that they are frequently cured by the process does not justify either the belief or the cruel treatment. Such cases are easily controlled by the emotions. Aside from all this, there is in the community a very general belief in the agency of evil spirits in all manner of cases. It is true that evil spirits do exist, and that we must keep up a conflict with them and be on our guard against them. But it is a spiritual fight, one within man's spirit, and must be waged with spiritual weapons. We have never seen any good evidence of a physical manifestation by evil spirits in modern times, whether in throwing stones, causing sickness, or in visions. If they were possible we ought not to fear them, because Christ gives us the victory, and has told us not to fear them. The manifestations in his times seem to have been allowed for the purpose of more signally manifesting his power. If they occurred now a miracle would be needed to cure them. But for those who have, put their trust in Christ to fear any evil spirit, is to dishonor him, and by so much to render a sort of worship to the devils. Even to believe that they do such things when there is no good evidence of it, prepares the way for fearing them, and this for attempts to propitiate them, which is really the origin of the worst forms of devil worship. Let Christians trust wholly in Christ.

POST AND TELEGRAPH.

We have just received the Report of the Postmaster General for 1888, and it furnishes many interesting statements. Admitting the truth of the remark that: "the statistics of a Post Office are generally interesting as affording a guide to the state of affairs in a village or town," it is pleasing to see that there has been a marked increase in the correspondence, as well as in the use of the telegraph and money order system. As usual Jaffna receives much more money by the Post Office than it sends out. In point of receipts it stands second in the Island, while Manipay and Batticotta are 9th and 10th. The amount thus retained in the peninsula is over Rs. 200,000, of which Batticotta and Manipay get nearly one third, or over Rs. 30,000 each. This speaks well for the enterprise of the Jaffnese.

Yet the Capital Province is the only one where the post office pays its expenses. In the Northern Province the expense is four times the income. Nevertheless we believe the Government is benefited even here, by the benefit to the community. If commerce is the circulatory system of a country the postal department is the nervous system, and it is eminently satisfactory to see it in so healthy a state, and still improving.

The greatly increased use of the telegraph, owing to the cheap rate of "deferred" messages, is also encouraging. Jaffna now sends all but 5 per cent of its messages as deferred. This cheaper rate has, as was to be expected resulted in an increased income, for the people find that practically these telegrams are as quick as the former ordinary messages, and yet being less than half the cost, are quite within the reach of the ordinary citizen. It is largely for this reason that the number of messages has increased 68 per cent during the year. Jaffna stands third in the No. of telegrams of all kinds sent, coming close behind Galle.

The Post Office Savings Banks do not extend their operations very rapidly. Two-thirds of the offices have Banks, and the total of deposits December 31, was Rs. 179,279. Four per cent does not attract the ordinary Tamil. If he has any money he much prefers to put it at 16 or 20 per cent, which he can usually do, although he knows that he is likely to lose half his interest and then go to a long law suit to recover his principal, and be thankful if he gets a moiety of it. Moreover money burns in the pocket or *uq* of a Tamil. Whenever a coin comes into his possession it goes at once towards some debt, or is borrowed by a friend. If it were put into a Savings Bank, in most cases it would be at the expense of some one to whom it was due.

ROTATION OF CROPS.

The fact is well enough known that the same kind of plants cannot be advantageously cultivated on the same land in uninterrupted succession. Sooner or later, however rich the land may be, the plants become sickly and show a falling off in the crop, and after a time the cultivation ceases to be profitable, and ultimately involves a loss. Undoubtedly many benefits result from the adoption of a stringent rotation in cropping, still these advantages may be purchased at too high a cost. In a well cultivated district which is not subjected to any great atmospheric changes, but, where the seasons recur with clock-like regularity and with perfect uniformity, it may be desirable to introduce a regular system of rotation. A properly arranged rotation of crops not only enables the farmer to make the best use of the plantfood in his soil, but tends to conserve the fertility of it. One tribe of plants thrives and luxuriates upon food which may not only be useless but even noxious to another, one delights in lime, another in phosphoric acid, a third in potash &c. Some plants have tap

roots, some fibrous roots, some feed on the surface of the land, while others derive their sustenance from lower strata. Some plants are consumed by stock on the farm, and the excrements of the animals fed on them are again returned to the soil, while others are removed from the farm, none of the fertilising matters they contain being returned to the soil.

Some plants have narrow leaves and upright habit of growth which encourages the growth of weeds, while others have broad leaves and put out lateral branches which shade the ground and check the growth of weeds. It has been found that certain insects prey on particular crops and if these crops are repeated too frequently they increase to such an extent as to interfere very seriously with the profitable culture of these particular crops. The necessity for an alternation of crops is obvious. But the question arises, why is this alternation necessary? What is its cause? The necessity for rotation finds its explanation in the different mineral components of the soil consumed by a given plant in its growth. S. B.

COTTON CULTIVATION.

The Spinning and Weaving Company is giving the required inducement to every land owner to convert every rood of his land, now unproductive, into rich fields of cotton. Jaffna is peculiarly adapted to its growth, and the process of its cultivation is so very plain and simple that the laziest of the community cannot escape reproof for its neglect. The cultivator is saved the task of much manning, hoeing or ploughing, watering &c. Seeds of any amount and quality are procurable, on application at the Government Kacheeries. With a little care and attention for their growth, the plants continue to be remunerative for a period of eight successive years, giving a semi-annual crop. Two thousand seven hundred and odd plants, it is said, can be grown in an acre of land, each producing every harvest, cotton weighing about a pound. If our informant is correct, we are sure that a lacham of land will be annually giving a return of Rs. 40 odd—a very good income compared with the average paddy returns. Our cotton market is also nearer home as Mr. W. Mather for Jaffna and Dr. Strong Modr. for Pt. Pedro, have been appointed agents to receive and forward cotton to the Spinning and Weaving Company. The prices the company are willing to pay for clean cotton delivered to the above agents or at the Government Depot are:—

	First Quality.	Second Quality.
Tinnevely	25 cts. per lb	20 cts. per lb
Kidney	30 " "	25 " "
New Orleans	30 " "	25 " "
Egypt	30 " "	25 " "
Fiji	30 " "	25 " "
Sea Island	40 " "	30 " Com.

HEALTH OF THE DISTRICT.

Mr. Editor,

What about Cholera in Jaffna? Is it not spreading? Why should all whom it concerns to speak and represent to Government about the present state of health of the country, keep quiet? If strict and stringent measures are not taken at once to put down the evil, we will be much the worse for it. I fear, when the rains set in. The S. S. Lady Gordon in her last trip did not choose to take passengers from Jaffna: but she took cargo from Kangu, the not from Pedro. Is not cargo infectious? And what has the Government done to prevent infection being carried into the other Provinces by the Central Road and other routes? Was it not highly objectionable on the part of the authorities to have allowed a free entry into the country for those who came from Pearl Fishery without subjecting them to a quarantine? And now what is the result of the favour shown and who is responsible for the lives already lost and the danger that threatens in the near future? Are the sanitary arrangements of this benighted Province of ours sound and satisfactory? Why cannot a Local Board for Jaffna be constituted at once and matters looked into more sharply? Prevention is better than cure. A CRY.

Printed at the Press of Strong & Asbury, Manipay: Published by Mr. N. Strong and A. C. Mission.